

CA



THE INSTITUTE OF
CHARTERED ACCOUNTANTS
OF SRI LANKA

SUGGESTED SOLUTIONS

**KE1-Financial Accounting & Reporting
Fundamentals**

September 2018

பிரிவு 01

விடை 01

1.1

கற்கை வெளிப்பாடு : 1.1.1

சரியான விடை : D

1.2

கற்கை வெளிப்பாடு : 1.1.5

சரியான விடை : D

1.3

கற்கை வெளிப்பாடு : 1.1.6

சரியான விடை : B

1.4

கற்கை வெளிப்பாடு : 1.2.9

சரியான விடை : D

1.5

கற்கை வெளிப்பாடு : 4.4.1

சரியான விடை : D

1.6

கற்கை வெளிப்பாடு : 4.5.4

சரியான விடை : C

1.7

கற்கை வெளிப்பாடு : 4.6.4

சரியான விடை : D

1.8

கற்கை வெளிப்பாடு : 4.10.1

சரியான விடை : A

1.9

கற்கை வெளிப்பாடு : 4.11.1

சரியான விடை : A

1.10

கற்கை வெளிப்பாடு : 4.12.2

சரியான விடை : B

(2 x 10 = மொத்தம் : 20 புள்ளிகள்)

விடை 02

2.1

கற்கை வெளிப்பாடு : 1.1.3

- பொருளாதார காரணிகள் - உதா: அந்நிய நாணயமாற்று வீதங்களின் போக்கு
- அரசியற் காரணிகள் - உதா: ஏற்றுமதி வியாபாரம் பற்றிய அரசாங்கத்தின் கொள்கை, கிடைக்கப்பெறும் ஊக்குவிப்புகள் ஆகியன.
- தொழில்நுட்பக் காரணிகள் - பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி
- சமூகக் காரணிகள் - சூழல் மாசடைதல்

2.2

கற்கை வெளிப்பாடு : 1.1.4

அரசாங்கம்- உரிமையாளர் என்ற ரீதியில் கிடைக்கப்பெறும் வருமானம் அந்தத் துறையை நடாத்த போதுமா எனவும் பிரயாணிகளின் திருப்தி மட்டத்தினையும் அறிய விரும்பும்.

பொது மக்கள் - வாடிக்கையாளர் என்ற ரீதியில் தாம் செலுத்தும் கட்டணத்திற்கு திருப்தியான வசதிகளை பெறுதல், உரிய காலத்தில் சேவைகளை பெறுதல் ஆகியன பற்றி தெரிந்து கொள்ள விரும்புவர்.

ஊழியர்கள் - தாம் பெறும் ஊதியம் மற்றும் அளிக்கப்பெறும் வசதிகள் போதுமானதா என அறிய விரும்புவர்.

வழங்குனர்கள் - தமது கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் இயலுமை

வங்கியாளர்கள் - கடன் மீளச் செலுத்துவதற்கான இயலுமை

2.3

கற்கை வெளிப்பாடு : 1.2.1

பயன்படுத்துனர்கள் உரிமத்தின் திரவநிலை மற்றும் கடன்தீர்த் தகவு மற்றும் அதற்கான மேலதிக நிதியளிப்புத் தேவைப்பாட்டினை அறிந்துகொள்ள மேலும் உரிமத்தின் பொருளியல் வளங்கள் மற்றும் அதற்கு எதிரான கோரிக்கைகள் (அதாவது நிதி நிலை) பற்றிய தகவல்கள்.

அறிக்கையிடும் உரிமத்தின் நிதிச் செயற்பாடு பற்றிய தகவல்கள் உரிமம் அதன் பொருளியல் வளங்கள் மீது உழைத்த வருமானத்தை விளங்கிக்கொள்ள உதவும். இது எந்தளவு வினைத்திறனாகவும் விளைவுத்திறனாகவும் முகாமை அதன் வளங்களை பயன்படுத்துகின்றது என்பதை அறியவும் அதன் எதிர்கால வருமானத்தை எதிர்வுகூறவும் உதவும்.

ஒரு குறிப்பிட்ட காலத்தின்போது அறிக்கையிடும் உரிமத்தின் காசுப்பாய்வு பற்றிய தகவல்கள் பயன்படுத்துனர்கள் உரிமத்தின் எதிர்கால நிகர காசுப்பாய்வுகளை பிறப்பாக்கும் இயலுமை மற்றும் அதன் தொழிற்பாடுகள் பற்றிய சிறந்த விளக்கத்தை பயன்படுத்துனர்களுக்கு வளங்க உதவும்.

2.4

கற்கை வெளிப்பாடு 2.1.1, 2.1.4

	மூல ஆவணம்	முதன்மைப் பதிவேடு
i	வைப்புத் துண்டு (Deposit slip)	காசேடு / வங்கியேடு
ii	விற்பனைப் பட்டியல் (Sales invoice)	விற்பனை நாளேடு
iii	நிதிக் குத்தகை உடன்படிக்கை	பொது நாட்குறிப்பேடு

2.5

கற்கை வெளிப்பாடு : 2.2.3

இரட்டைப் பதிவு முறைமையும் கணக்கியலில் அதன் வகிபங்கும்.
இரட்டைப் பதிவு முறைமையானது ஒவ்வொரு ஊடுசெயலும் சமனான ஆனால் எதிரான விளைவினைக் கொண்டவை எனும் எண்ணத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். (இரட்டைத் தாக்கம்) அதன்படி கணக்கியலில் ஒவ்வொரு நிதிசார் ஊடுசெயலும் பேரேட்டில் வரவாகவும், அதற்குச் சமனான தொகையை செலவாகவும் பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதனை குறிக்கின்றது. அதன்படி, ஒவ்வொரு ஊடுசெயலும் ஒவ்வொரு வரவுப் பதிவும் செலவுப் பதிவொன்றினால் சமப் படுத்தப்படும் வகையில் இரு தடவை பதிவுசெய்யப்படும்.

2.6

கற்கை வெளிப்பாடு : 2.5.2

- i. காப்புறுதிச் செலவு வரவு ரூபா 52,000
தொங்கற் கணக்கு செலவு ரூபா 52,000
(தவறவிடப்பட்ட காப்புறுதிச் செலவினை பதிவுசெய்தல்)
- ii. சந்தைப்படுத்தற் செலவு வரவு ரூபா 30,000
விற்பனை செலவு ரூபா 30,000
(தவறாக பதிவுசெய்யப்பட்ட சந்தைப்படுத்தற் செலவின் திருத்தம்)
- iii. விற்பனை வரவு ரூபா 90,000
வியாபாரக் கடன்பட்டோர் / வியாபாரக் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் க.கு
செலவு ரூபா 90,000
(தவறாக பதிவுசெய்யப்பட்ட விற்பனைப் பதிவின் திருத்தம்)

2.7

கற்கை வெளிப்பாடு : 4.8.2

- குத்தகைக் காலமான 7 ஆண்டுகள் எந்திரத்தின் பயன்தரும் ஆயட்காலத்தின் பாரிய பகுதியை கொண்டிருத்தல்.
- இற்றைப்பெறுமதி ரூபா 14.6 மில்லியன் கிட்டத்தட்ட ஆரம்பத்தில் அதன் சீர்மதிப்பான ரூபா 14.55 மில்லியனுக்கு சமமாக இருத்தல்.
- குத்தகைச் சொத்து ஒரு விசேடமான சொத்து எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதனால், குத்தகைக்குப் பெறுனர் மாத்திரம் பாரிய திருத்தங்கள் இன்றி அதனை பாவிக்கக்கூடியதாக இருத்தல்.

எனவே இந்தக் குத்தகையினை LKAS 17 இன் கீழ் ஒரு நிதிக் குத்தகையாக வகைப்படுத்தலாம்:

2.8

கற்கை வெளிப்பாடு : 2.3.4

- விற்பனை நாளேடு (Sales ledger)
- வருமதிகள் பேரேடு (Receivable ledger)
- தொக்கு முறையமைப்பு (Inventory module)
- பொதுப் பேரேடு (General ledger)
- பணிக் கிரயமிடல் முறையமைப்பு (Job costing module)
- அறிக்கை பிறப்பாக்கி (Report generator)

2.9

கற்கை வெளிப்பாடு : 4.9.4

- வரிவிதிக்கத்தகு தற்காலிக வித்தியாசம்**
வரித் தேவைகளுக்காக இந்தக் கிரயங்கள் ஏற்கனவே கழிக்கப்பட்டுள்ளமையால் முன்கொணரற் தொகையின் தேய்மானம்மீது எதிர்காலத்தில் வரிவிதிக்கப்படும்.
- கழிக்கத்தகு தற்காலிக வித்தியாசம்**
அல்பா கம்பனியானது எதிர்காலத்தில் ஓய்வுப்பயன் நன்மைகள் செலுத்தப்படும்போது வரிவிதி இலாப/நட்டத்தை கணித்தலில் ஓய்வுப்பயன் கிரயங்களை கழிக்க முடியும்.

2.10

கற்கை வெளிப்பாடு : 3.5	
	ரூபா
விற்பனை	44,000
மொத்த இலாபம் (20%)	(8,800)
விற்பனைக் கிரயம்	35,200
ஆரம்பத் தொக்கு	6,000
கூட்டு: கொள்வனவுகள்	40,000
இறுதித் தொக்கு	-
விற்பனை மற்றும் அழிவடைந்த பொருட்களின் கிரயம்	46,000
இழந்த பொருட்களின் கிரயம் (46,000-35,200)	10,800

(மொத்தம்: 30 புள்ளிகள்)

பிரிவு 2

விடை 03

கற்கை வெளிப்பாடு : 2.6

(a)

சென்மதிப் பேரேட்டின் மொத்தத் தொகையின் செம்மையாக்கக் கூற்று

		ரூபா
செம்மையாக்கத்தின் முன் மொத்தத் தொகை		1,235,340
கூட்டு:		
பதிவு செய்யப்படாத கொள்வனவு	156,000	
மறுதலிக்கப்பட்ட காசோலை	87,660	
கழிவினை பதிவுசெய்தலில் ஏற்பட்ட வழு	5,000	248,660
		1,484,000

(b)

திருத்தப்பட்ட சென்மதிக் கட்டுப்பாட்டுக் கணக்கு

		ரூபா
செம்மையாக்கத்தின் முன் மீதி		1,540,000
கூட்டு:		
பதிவு செய்யப்படாத கொள்வனவுகள்	156,000	
தாமதக் கொடுப்பனவின் மீதான வட்டிச் செலவு	46,500	
		202,500
கழி:		
இலவச மாதிரிகள்	77,000	
முன்னதாக தீர்ப்பளவு செய்தமைக்கான கழிவு	56,500	
கொள்வனவுத் திரும்பல்	35,000	
சென்மதியை பதிவுசெய்தலில் வழு	90,000	(258,500)
		1,484,000

(c) கட்டுப்பாட்டுக் கணக்குகளை தயாரிப்பதற்கான காரணங்கள்:

- செம்மையை (accuracy) உறுதிசெய்ய
- பெறுமதிகளை பிரித்தறிவதனை எளிமையாக்கவும் இலகுவாக்கவும்.
- அகச் செவ்வையை வழங்குவதற்கு
- கட்டுப்பாட்டுக் கணக்குகளுக்கு பதிவனுப்பல்களை தினசரி / வாராந்த / மாதாந்த அடிப்படையில் மேற்கொள்ளும்போது வழக்கள் ஏற்படும் இடங்களை கண்டுபிடிக்க

(மொத்தம்: 10 புள்ளிகள்)

விடை 04

கற்கை வெளிப்பாடு: 3.6/2.7

(a)

	Rs.
நடைமுறைச் சொத்துக்கள்	
காசு	2,000
வியாபார வருமதிகள்	25,000
தொக்குகள்	46,000
குறுங்கால முதலீடுகள்	<u>10,000</u>
	<u>83,000</u>
நடைமுறைப் பரிப்புக்கள்	
வியாபார சென்மதிகள்	19,000
அட்டுறு செலவுகள்	<u>3,000</u>
	<u>22,000</u>
(i) நடப்பு விகிதம் (Current ratio)	
நடைமுறைச் சொத்துக்கள்	3.77
நடைமுறைப் பரிப்புக்கள்	
(ii) விரைவுச் சொத்து விகிதம் (Quick ratio)	
நடைமுறைச் சொத்து - தொக்கு	1.68
நடைமுறைப் பரிப்புக்கள்	
(iii) கடன்பட்டோர் சேகரிப்புக் காலம்	
வியாபார வருமதிகள் x 365	41 days
கடன் விற்பனைகள்	
(iv) கடன்கொடுத்தோர் கொடுப்பனவுக் காலம்	
வியாபாரச் சென்மதிகள் x 365	55 days
கடன் கொள்வனவுகள்	

(b)

காசேட்டில் செம்மையாக்கங்கள்	
	ரூபா '000
செம்மையாக்கத்தின் முன் வங்கி மீதி	80,000
கூட்டு	
காசு நிரலில் தவறுதலான வரவுப்பதிவு	5,000
பதிவுசெய்யப்படாத வைப்புக்கள் / நேரடி வைப்பு	<u>1,000</u>
	86,000
கழி:	
தவறுதலாக பதிவுசெய்யப்பட்ட காசோலைக் கொடுப்பனவு	<u>900</u>
திருத்திய காசேட்டு மீதி	<u>85,100</u>

வங்கிக் கணக்கிணக்கக் கூற்று	
	ரூபா '000
திருத்திய காசேட்டின்படி மீதி	85,100
கூட்டு	
வழங்கப்பட்டு சமர்ப்பிக்கப்படாத காசோலை	10,000
கழி	
தேறாத வைப்புக்கள்	<u>1,700</u>
வங்கிக் கூற்றின்படி மீதி	<u>93,400</u>

(மொத்தம்: 10 புள்ளிகள்)

விடை 05

கற்கை வெளிப்பாடு : 4.13,4.2

(a) SME களுக்கான SLFRS இன் நோக்கெல்லையானது இந்த நியமம் நிதிக் கம்பனிகளுக்கு பிரயோகிக்கப்பட முடியாதென குறிப்பிட்டுக் கூறுகின்றது. அல்லது நிதிக் கம்பனிகள் பொதுமக்கள் நாட்டம் கொண்டவை ஆதலினால் (public interest) SME களுக்கான SLFRS அல்லாது முழு SLFRS மாத்திரம் நிதிக் கம்பனிகளுக்கு பிரயோகிக்கப்படும்.

(b) (i) SME களுக்கான SLFRS இல் அடக்கப்படாத ஆனால் முழு SLFRS இல் உள்ளடங்கிய இரு தேர்வுகள் (options):

- அருவச் சொத்துக்களுக்கான மீள்மதிப்பீட்டு முறை
- முதலீட்டு ஆதனங்களுக்கான கிரயம் மற்றும் சீர்மதிப்பு முறைகளுக்கு இடையிலான தெரிவு.
- அரசு கொடைகளுக்கான தெரிவு

(ii) SME களுக்கான SLFRS இன்கீழ் கடைப்பிடிக்கப்படும் எளிமையாக்கங்கள். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான கணக்கீடு: செலவாகக் கொள்ளல்.

(c)

	ரூபா மில்லியன்	
31.03.2017 இல் மீள்மதிப்பீட்டுத் தொகை	3.6	
கழி: முன்கொணரற் பெறுமதி	(3.0)	
மீள்மதிப்பு மிகை	0.6	31.3.2017 இல் மீள்மதிப்பு ஒதுக்கத்திற்கு செலவுப்பதிவு செய்யப்பட்டது.
<u>31.03.2018 இல் முடிவடைந்த ஆண்டு</u>		
01.04.2017 இல் மதிப்பீடு	3.6	
31.03.2018 இல் முடிவடைந்த ஆண்டின் தேய்மானம்	(1.2)	
31.03.2018 இல் முன்கொணரற் பெறுமதி	2.4	
விற்பனைப் பெறுமதி	2.6	
விற்பனை மீதான இலாபம்	0.2	

31.03.2018 இல் முடிவடைந்த ஆண்டில் நிதிக்கூற்றுக்களின் மூலகங்களில் தாக்கங்கள் வருமானக் கூற்று

1. தேய்மான அறவீடு ரூபா 1.2 மில்லியன்
2. வாகன விற்பனை மீதான இலாபம் ரூபா 0.2 மில்லியன்

பிற முற்றடக்க வருமானக் கூற்று

3. ரூபா 0.6 மில்லியன் மீள்மதிப்பு ஒதுக்கத்திலிருந்து கழித்து கைக்கொள் இலாபத்துடன் கூட்டப்படும். (உரிமையாண்மை மாற்றங்கள் பற்றிய கூற்றில்)

(மொத்தம்: 10 புள்ளிகள்)

விடை 06

கற்கை வெளிப்பாடு : 3.3

(a) தரங்க, விபுல் மற்றும் கசன் பங்குடமை
தேறுதல் கணக்கு (Realisation Account)

	ரூபா '000		ரூபா '000
காணி, கட்டிடம்	105,400	கசன் மூலதனக் கணக்கிற்கு மோட்டார் வாகனம்	38,000
மோட்டார் வாகனம்	28,000	காசுப் பெறுவனவு: - காணி, கட்டிடம்	102,000
தொக்கு	4,560	- தொக்கு	4,000
வியாபார வருமதிகள்	13,600	- வியாபார கடன்பட்டோர்	13,100
தேறுகைச் செலவுகள்	125	கடன்படுனர் உத்தரவாதம்- தரங்க	500
முன்னதான தீர்ப்பனவுச் செலவு	435		
தேறுகை இலாபம்: - தரங்க	2,192		
விபுல்	1,644		
கசன்	1,644		
	157,600		157,600

(b) பங்காளர் மூலதனக் கணக்கு

	தரங்க ரூபா '000	விபுல் ரூபா '000	கசன் ரூபா '000		தரங்க ரூபா '000	விபுல் ரூபா '000	கசன் ரூபா '000
நடைமுறைக் கணக்கிலிருந்து மாற்றம்	-	-	3,140	31.03.2018 இல் மீதி	40,000	30,000	30,000
மோ. வாகன சவீகரிப்பு	-	-	38,000	நடைமுறைக் கணக்கிலிருந்து மாற்றம்	16,000	17,000	-
கடன்படுனர் உத்தரவாதம் - தரங்க	500	-	-	தேறுகை இலாபம்	2,192	1,644	1,644
காசு	57,692	48,644		காசு			9,496
	58,192	48,644	41,140		58,192	48,644	41,140

(மொத்தம் 10 புள்ளிகள்)

பிரிவு 3

விடை 07

கற்கை வெளிப்பாடு : 3.2.3/3.2.5

(a) (i)

சீரெக் PLC

2018 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப, நட்டக் கூற்று

	ரூபா000	
விற்பனை	175,690	
விற்பனைக் கிரயம்	(110,805)	W1,W2
மொத்த இலாபம்	64,885	
கூட்டு: ஏனைய வருமானம்	28	
நிருவாகச் செலவுகள் (32,400+4,200+1,825+2,912+3,012)	(44,349)	W3 W5
விநியோகச் செலவுகள் (3,100 + 2,700)	(5,800)	W5
நிதிச் செலவுகள்	(1,230)	
வரிக்கு முன் இலாபம்	13,534	
வரியீடு	(6,660)	W7
ஆண்டிற்கான இலாபம்	6,874	

(ii)

சீரெக் PLC

2018 மார்ச் 31 இல் நிதிநிலைக் கூற்று

	ரூபா 000	
நடைமுறையல்லாச் சொத்துக்கள்		
ஆதனம், பொறி மற்றும் உபகரணம்	56,726	
நடைமுறைச் சொத்துக்கள்		
தொக்குக்கள்	16,895	W1
வியாபார வருமதிகள் (4,700 - 1,200)	3,500	
முற்கொடுப்பனவுகள் (7,300 - 1,825)	5,475	W5
வங்கி மீதி	25,300	
	51,170	
மொத்தச் சொத்துக்கள்	107,896	

உரிமையாண்மையும் பரிப்புக்களும்		
உரிமையாண்மை		
குறிப்பிடு மூலதனம்	50,000	
கைக்கொள் இலாபம் (11,190+6,874)	<u>18,064</u>	
	<u>68,064</u>	
நடைமுறையல்லாப் பரிப்புக்கள்		
மீட்கத்தகு முன்னுரிமைப் பங்குகள்	20,000	
பிற்போடப்பட்ட வருமானம் (1,400 - 28)	<u>1,372</u>	
	<u>21,372</u>	
நடைமுறைப் பரிப்புக்கள்		
வியாபார சென்மதிகள்	6,400	
செலுத்தவேண்டிய வருமானவரி	6,160	
அட்டுறு செலவுகள் (1,700 +4,200)	<u>5,900</u>	
	<u>18,460</u>	
மொத்த உரிமையாண்மையும் பரிப்புக்களும்	<u>107,896</u>	

செய்முறை 1	ரூபா 000
2018 மார்ச் 31 இல் தொக்குப் பெறுமதி	17,400
NRV இலும் மிகையான அசையா உருப்படிகளின் கிரயம்	(505)
(800-295)	<u> </u>
	<u>16,895</u>

செய்முறை 2 - விற்பனைக் கிரயம்	ரூபா 000
ஆரம்பத் தொக்கு	12,300
கூட்டு: கொள்வனவுகள் (112,400 +3,000)	115,400
கழி: இறுதித் தொக்கு	<u>(16,895)</u>
	<u>110,805</u>

செய்முறை 3 - பெறுமானத் தேய்வு	ரூபா 000
கட்டிடம் (60,250*5%)	3,012
உபகரணம் (14,560*20%)	2,912
மோட்டார் வாகனம் (10,800*25%)	<u>2,700</u>
	<u>8,624</u>

செய்முறை 4
முன்வைக்கப்பட்ட விற்பனைக் கட்டளையானது ஒரு குறிப்பிட்ட விலையில் ஒரு கணியத்திற்காக இருந்தபோதிலும் அதனை ஒரு வருமானமாக ஏற்பிசைவு செய்ய முடியாது.

செய்முறை 5 - செலுத்திய வாடகை		
	ரூபா 000	
செலுத்திய தொகை	7,300	
எதிர்காலத்திற்கான தொகை (7,300/12*9)	(5,475)	
ஆண்டிற்கு உரிய தொகை	1,825	நிருவாகச் செலவு

திருப்பிச் செலுத்தப்பட்ட பணமான (Cash back) ரூபா 1,400,000 குத்தகைக் காலங்களுக்கு இடையில் சமமாக பிரிக்கப்பட்டு இலாப, நட்டத்தில் தாக்கல் செய்யப்படல் வேண்டும். எதிர்காலம் தொடர்புபட்ட தொகை பிற்போடப்பட்ட வருமானமாக காட்டப்படும். அதன்படி;

செய்முறை W6	ரூபா 000
நடப்பு ஆண்டிற்கானது (1,400/50)	28
எதிர்வரும் ஆண்டுகளுக்கானது (1,400 -28)	<u>1,372</u>
	1,400

	ரூபா 000
வரவு. ஏனைய வருமானம்	1,372
செலவு. பிற்போடப்பட்ட வருமானம்	1,372
செய்முறை 7 - வருமான வரி	
நடப்பு ஆண்டின் வருமான வரி (22,000*28%)	6,160
முன்னைய ஆண்டின் குறை ஏற்பாடு	<u>500</u>
வரித் தாக்கல்	<u>6,660</u>

(b)

- ஏனைய முதலீட்டாளர்களுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையின் பிரகாரம் 50% க்கு அதிகமான வாக்களிக்கும் உரிமைக்கான அதிகாரம்.
- சட்டவாக்கம் அல்லது உடன்படிக்கை ஒன்றின் மூலம் உரிமத்தின் நிதிசார் மற்றும் தொழிற்பாட்டு கொள்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை மேன்நிலை உரிமம் கொண்டிருத்தல்.
- பணிப்பாளர் சபைக்கு பெரும்பான்மையான உறுப்பினர்களை நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரத்தினை மேன்நிலை உரிமம் கொண்டிருத்தல்.
- பணிப்பாளர்சபைக் கூட்டங்களில் பெரும்பான்மை வாக்குகளை அளிக்கும் அதிகாரத்தை மேன்நிலை உரிமம் கொண்டிருத்தல்.

(மொத்தம் 20 புள்ளிகள்)



பொறுப்பு மறுத்தல் அறிவித்தல் - Notice of Disclaimer

இந்த விடைகள் முற்றுமுழுதாக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தால் (CA Sri Lanka) தரப்பட்டுள்ளதுடன், இவற்றை மாதிரி விடைகள் என்ற அடிப்படையிலேயே நீர் ஏற்றுக் கொள்கின்றீர்.

இவை மாதிரி விடைகளாக கருதப்பட வேண்டுமே தவிர சரியான / எதிர்பார்த்த விடைகளாக அல்ல.

இந்த விடைகள் இரண்டு அடிப்படை நோக்கங்களை கொண்டுள்ளன. அவையாவன:

1. பரீட்சை வினா ஒன்றிற்கு மாதிரி விடைக்கான விபரமான உதாரணத்தை தருதல்ஊ அத்துடன்
2. பாடத்தில் மாணவரின் ஆராய்ச்சி மேற்கொள்ள அவர்களுக்கு உதவுவதுடன், பாடம் பற்றிய அவர்களின் அறிவு மற்றும் விளக்கத்தை அதிகரிக்க உதவுவதாகும்.

இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் இந்த மாதிரி விடைகள் தொடர்பில் எந்தவொரு உத்தரவாதத்தையும் தரவில்லை ஆதலினால், இது தொடர்பாக எந்தவொரு துயரையும் இந்த இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு எதிராக நீர் கொண்டுவருதல் அர்த்தமற்றது. எனினும், நீர் இது தொடர்பாக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு எதிராக நடவடிக்கை, கோரிக்கை, வழக்கு, அச்சுறுத்தல் அல்லது கேள்வி எதனையும் எழுப்பி அதில் நீர் வெற்றிபெறாத இடத்து இதனால் நிறுவகத்திற்கு ஏற்படும் சட்டச் செலவுகள் மற்றும் எதிர் நடவடிக்கை தொடர்புபட்ட சகல செலவுகளையும் நீர் பட்டக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு நீர் செலுத்த வேண்டும். இதே விடயத்திற்காக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் அதன் இந்த உரிமையையோ அல்லது இதில் விபரிக்கப்பட்டுள்ள அல்லது இலங்கைச் சட்டங்களின் கீழான அதன் உரிமைகளையோ உறுதிப்படுத்துவதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படின, அதற்குரிய சட்டக் கட்டணம் மற்றும் செலவுகளை நீர் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு செலுத்த வேண்டும்.

© 2013 இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தினால் (CA ஸ்ரீலங்கா).

முழுப் பதிப்புரிமையுடையது. இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் எழுத்துமூல முன் அனுமதியின்றி இந்த ஆவணத்தின் பகுதியினை மறுபிரசுரம் செய்வதோ அல்லது எந்த வடிவத்திலும் இலத்திரனிய, எந்திர, புகைப்படப் பிரதியிடல் பதிவுசெய்தல் மற்றும் ஏனைய ஊடகங்களினூடாக அனுப்புதலோ கூடாது.